

உடனடி வெளியீட்டுக்காக

அக்டோபர் 3 – 9 நாட்களில் ப்ராம்ப்ட்டன் தீத்தடுப்பு வாரம் அனுசரிப்பு

ப்ராம்ப்ட்டன் , ON (அக்டோபர் 1, 2021) – அக்டோபர் 3 முதல் 9 வரை, ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் அமைப்பு, ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சிக்கு நிதியாதாரம் அளிப்பவர்கள், என்பிரிட்ஜ் கேஸ் (Enbridge Gas), ஆகியோர் இணைந்து தீ பாதுகாப்பு மற்றும் தயார்நிலை குறித்து சமூகத்திற்கு அறிவுறுத்துவதற்காக தீ தடுப்பு வாரத்தை அங்கீகரித்து வருகின்றனர். தேசிய தீ பாதுகாப்பு சங்கம் (NFPA) அறிவித்த இந்த ஆண்டின் மையக்கருத்தானது, "தீ பாதுகாப்பின் ஒலிகளைக் கற்றுக்கொள்ளுங்கள்!" என்பதாகும்; இது, புகை மற்றும் கார்பன் மோனாக்சைடு (CO) அலாரங்கள் உருவாக்கும் பல்வேறு ஒலிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

தீயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான முக்கிய ஒலிகளை அறிந்து வைத்திருப்பது எந்த ஒரு உயிரையும் காப்பாற்ற உதவும். ஒற்றை ரீங்கார ஒலி, இரட்டை ரீங்கார ஒலி மற்றும் பீப் ஒலிகள் ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது எல்லா சூழ்நிலைகளுக்கும் உங்களைத் தயார்படுத்தும்.

- தொடர்ச்சியான மூன்று உரத்த பீப் ஒலிகளின் தொகுப்பு என்றால் புகை அல்லது நெருப்பு பரவுகிறது, வெளியே செல்லுங்கள், வெளியிலேயே இருங்கள் என்றும், மற்றும் 9-1-1 ஐ அழைக்கவும் என்று அர்த்தம்
- ஒவ்வொரு 30 அல்லது 60 வினாடிகளுக்கும் ஒரு ஒற்றை ரீங்கார ஒலி என்றால் பேட்டரி குறைவாக உள்ளது மற்றும் அதை மாற்ற வேண்டும் என அர்த்தம்
- பேட்டரி மாற்றப்பட்ட பிறகு தொடர்ந்து ரீங்காரம் ஒலிப்பது அலாரத்தின் ஆயுட்காலம் முடியவிருக்கிறது மற்றும் அந்த அலார சாதனம் மாற்றப்பட வேண்டும் என அர்த்தமாகும். ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒரு முறை அனைத்து புகை அலாரங்களையும் மாற்றி விடவும்

உணர்தல் அல்லது உடல் குறைபாடுகள் உள்ளவர்கள் உள்பட, அனைத்து குடும்ப உறுப்பினர்களின் தேவைகளையும் புகை மற்றும் கார்பன் மோனாக்சைடு (CO) அலாரங்கள் பூர்த்தி செய்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும். ஒரு அவசரநிலை இருக்கும்போது, காதால் கேட்கக்கூடிய அலார ஒலிகளைக் கேட்க இயலாத நபர்களுக்கு, பார்வை ரீதியான அலாரங்கள் அல்லது பார்வையில் படுகின்ற ஒரு அவசர எச்சரிக்கை அமைப்பு வைத்திருக்க வேண்டும்.

தீ தடுப்பு வாரத்தின் போது, பாதுகாப்புக்கான குறிப்புகளுக்கு, [Twitter](#), [Facebook](#), மற்றும் [YouTube](#) ட்விட்டர், பேஸ்புக் யூ-டியூப் ஆகியவற்றில் ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் அமைப்பினைப் பின்பற்றவும் மற்றும் பாதுகாப்பிற்கான ஒலிகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது பற்றியும் அறியவும்.

ப்ராம்ப்ட்டன் சமூகத்திற்குள் தீ பாதுகாப்புக்கு தாராளமாகவும் மற்றும் தொடர்ந்து ஆதரவளித்தமைக்காக, ப்ராம்ப்ட்டன் தீ தடுப்பு வாரத்தினை அனுசரிப்பதற்கான நிதியாதாரம் அளிக்கின்ற என்பிரிட்ஜ் கேஸ் (Enbridge Gas) நிறுவனத்திற்கு நன்றி. தங்களையும் தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க, எளிய ஆனால் முக்கியமான தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒவ்வொருவரும் எடுக்க அதிகாரம் உள்ளது.

அறிஞர் கூற்றுக்கள்

"ப்ராம்ப்ட்டன் நகரமானது, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பானதாக இருப்பதற்கு, நடப்பிலிருக்கும் தீ பாதுகாப்பு மற்றும் அதுபற்றிய கல்வி போதிப்பு ஆகியவை பங்களிக்கின்றன. இந்த தீ தடுப்பு வாரம், தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காக, பாதுகாப்பு பற்றிய எச்சரிக்கை ஒலிகளை நன்கு அறிந்திருக்கும்படி அனைவரையும் ஊக்குவிக்கிறேன்.

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

"பாதுகாப்பு என்பது உங்களிடமிருந்துதான் தொடங்குகிறது. குடியிருப்பாளர்களை தங்களுக்கான பாதுகாப்பிற்கு முன்னெச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பிற்கான எச்சரிக்கை ஒலிகளைக் கற்றுக்கொள்ளவும் மற்றும் அவரவரின் புகை மற்றும் கார்பன் மோனாக்சைடு அலார கருவிகளை பராமரித்து வரவும் நான் ஊக்குவிக்கிறேன்; ஏனென்றால் தங்கள் உயிர்களைக் காப்பாற்றுவது இவைதான்."

- ரொவீனா சான்ட்டோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைவர், சமூக சேவைகள் துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

"புகை எச்சரிப்பு செய்யும் அலாரங்கள் உயிர்களைக் காப்பாற்றுகின்றன, மற்றும் ஒழுங்காக நிறுவப்பட்டு பராமரிக்கப்படும்போது அவை தீ காரணமான இறப்புகள் மற்றும் காயங்களைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. புகை மற்றும் கார்பன் மோனாக்சைடு அலாரங்களின் வெவ்வேறு ஒலிகளைக் கற்றுக்கொள்வது முக்கியம்; அதனால் நீங்கள் தக்க நடவடிக்கை எடுக்க முடியும். வீட்டில் உள்ள அனைவரும் அலாரங்களின் ஒலியைப் புரிந்துகொண்டு தாங்கள் எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

- பில் போயஸ், தீயணைப்புத்துறைத் தலைவர், ப்ராம்ப்ட்டன் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ரப்ஜோத் கைந்த்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Prabhjot.Kainth@brampton.ca